

தினமலர் புதுச்சேரி 13-7-2012



பிரெஞ்சு கான்சிலேட் ஜெனரல் அலுவலகத்தில் நேற்று நடந்த விழாவில் பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் கவுரவ பேராசிரியர் ராமானுஜ தாத்தாசார்யாவுக்கு செவாலியர் தேலா லெஜியான் தான்னர் விருதை பிரெஞ்சு தூதர் பிரான்சுவா ரிஷியோ வழங்கினார்.

சமஸ்கிருத அறிஞருக்கு செவாலியர் விருது வழங்கல்

புதுச்சேரி, ஜூலை 13-
புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வரும் ராமானுஜ தாத்தாசார்யாவுக்கு பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதியின் மிக உயரிய செவாலியர் விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் இந்த உயரிய விருதை பெற்றுள்ள ராமானுஜ தாத்தாசார்யா, 84, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுகா நாவல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள கேந்திரிய சேன்ஸ்கிரிட் வித்யாபீடாவில் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் 1968ம் ஆண்டு விரிவுரை யாளராக பணியில் சேர்ந்த இவர் பின்னர் பேராசிரியராக, முதல்வராகவும், முதல் துணைவேந்தராகவும் பணியாற்றி 1994ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார்.
பணி ஓய்வுக்குப் பின்னர் 1994ம்

ஆண்டு முதல் புதுச்சேரியில் பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சமஸ்கிருதத்தில் இதுவரை 50க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
இவரது சமஸ்கிருத கல்வி சேவையைப் பாராட்டி பிரான்ஸ் நாட்டு அரசு அந்நாட்டு ஜனாதிபதி உயரிய விருதான "செவாலியர் தேலா லெஜியான் தான்னர்" விருதை வழங்கி கவுரவித்துள்ளது.
விருது வழங்கும் விழா புதுச்சேரி, பிரெஞ்சு தூதர் அலுவலகமான 'கான்சிலேட் ஜெனரல்' அலுவலகத்தில் நேற்று இரவு நடந்தது.
விழாவில் இந்தியாவிற்கான பிரான்ஸ் நாட்டு தூதர் பிரான்சுவா ரிஷியோ கலந்து கொண்டு, ராமானுஜ தாத்தாசார்யாவுக்கு செவாலியர் தேலா லெஜியான் தான்னர் விருதை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி

பிரெஞ்சு காங்கல் ஜெனரல் பியர்புர்லியே, பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டின்க்குனர் கிரார்டு, புதுச்சேரி பல்கலைக்கழக சமஸ்கிருத துறை தலைவர் ராதாகிருஷ்ணன், ராஜஸ்தான் மாநில சமஸ்கிருத பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராமகிருஷ்ணமாச்சார்யலு மற்றும் புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டின் பேராசிரியர்கள், புதுச்சேரி பல்கலைக்கழக சமஸ்கிருத துறை பேராசிரியர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஏற்கெனவே ஜனாதிபதி விருது, பீர்லா விருது, டால்மியா விருது உள்பட 24 விருதுகளை பெற்றுள்ள இவர் தற்போது பிரான்ஸ் நாட்டு அரசால் வழங்கப்பட்டுள்ள விருதை பெற்றுள்ளார்.
இவருக்கு ஸ்ரீநிவாசராகவன் என்ற மகனும் நான்கு மகன்களும் உள்ளனர்.

Mr Ramanuja Tatacharya, visiting Professor at the French Institute was given the prestigious Chevalier de la Légion d'Honneur given by the President of France. The 84 year scholar is from Vandavasi near Thiruvannamalai and he had a long career at the Kendriya Sanskrit Peet in Tirupathi, working as a lecturer, professor, reader and finally retired in 1994 as its Vice Chancellor. He has written over 50 books in and on Sanskrit. Recognising his services to Sanskrit the French government decided to honour him. The event took place at the French Consulate. The Ambassador of France to India Mr François Richier presided over the function and decorated the scholar. Many of his disciples who are readers and professors of Sanskrit today, and members of French Institute were there. The scholar has been decorated with over 24 awards like the President's award, Birla Award and Dalmia Award.